



User Manual

for

New User Registration of Cable TV Operator

Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board

Table of Contents

1.	How to Register as a New Member?	3
2.	How to Download Receipt?	20
2.1.	How to Reply for a Clarification?	22
3.	How to recover password if forgotten?	32
4.	How to Login as User?	35

1. How to Register as a New Member?

Step 1: Enter <https://tnctvwb.in/> in your browser



The screenshot shows the homepage of the Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board. The header includes the board's name in Tamil and English, along with its address: No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002. The main content area is divided into two columns. The left column, titled 'About Us', contains three paragraphs of text describing the board's mission and registration process. The right column, titled 'Sign In', features a form with two input fields: 'பயனர் பெயர்/Username' and 'கடவுச் சொல்/Password'. Below the fields are links for 'Forgot Password?' and a 'Sign In' button. At the bottom of the sign-in section, there is a link for 'Not a Member yet? New Registration'.

Step 2: Click on **New Registration**



This screenshot is identical to the one above, showing the 'Sign In' page. A blue arrow is pointing to the 'New Registration' link at the bottom of the sign-in section.

Step 3: Enter **Mobile Number** and **Captcha**

Step 4: Click on **Verify** button

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

New Registration
Your Member Account

கைபேசி எண் / Mobile number
(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)
Please Enter your Mobile Number

fitxv
Enter Captcha

captcha
Please Enter Captcha

Verify

You are already a Member? [Login](#)

Step 5: Click on **OTP-யைப் பெற/Send OTP**

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

New Registration
Your Member Account

9488781610
(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)
Please Enter your Mobile Number

✔ Captcha verified Successfully

OTP-யைப் பெற/Send OTP

You are already a Member? [Login](#)

Step 6: Enter **OTP** Received on your Mobile Number and Select **Type of worker**

Step 7: Click on **சமர்ப்பிக்க/Submit**

New Registration
Your Member Account

9488781610
(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)
Please Enter your Mobile Number

✓ Captcha verified Successfully

Enter OTP

Enter OTP
An OTP has been sent to your mobile number
உங்கள் கைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டுள்ளது

Select

சமர்ப்பிக்க/Submit

able TV Operators & Workers W
You are already a Member? [Login](#)
Terms & Conditions Privacy

Step 8: Enter **basic details**

- (i) Enter **Name of the Operator**
- (ii) Enter **ஆபரேட்டரின் பெயர் (தமிழில்)**
- (iii) Enter **Aadhaar No / ஆதார் எண்**
- (iv) Select **Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை**
- (v) Enter **Name of the Father / Husband**
- (vi) Enter **தந்தை / கணவரின் பெயர் (தமிழில்)**
- (vii) Select **Gender / பாலினம்**

- (viii) Select **Date of birth** / பிறந்த தேதி
- (ix) Select **document(Evidence of Age Proof)** / வயதுக்கான சான்று ஆவணம் பதிவேற்றவும் (ஏதேனும் ஒன்று)
- (x) Upload **Document** / ஆவணம்
- (xi) Select **Blood Group** / இரத்த வகை
- (xii) Select **Marital Status** / திருமண நிலை

Step 9: Click on **Next** button

Tamil Nadu Cable TV Operators & Workers Welfare Board.
User Profile

Home | Application | Clarification | Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

- 1
- 2
- 3
- 4
- 5

Personal Details
தனிப்பட்ட விவரங்கள்

Address
முகவரி

MSO / Worker Details
வேலை விவரங்கள்

Bank Details
வங்கி விவரங்கள்

Other Details
மற்ற விவரங்கள்

Basic Details

(Press ctrl+g together for Tamil Typing)

Name of the Operator *	ஆபரேட்டரின் பெயர் (தமிழில்) *
<input type="text"/>	<input type="text"/>
Aadhaar No / ஆதார் எண் *	
<input type="text"/>	
Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை *	
<input type="text" value="Select"/>	
Name of the Father / Husband *	தந்தை / கணவரின் பெயர் (தமிழில்) *
<input type="text"/>	<input type="text"/>
Mobile Number / தொலைபேசி எண்	Gender / பாலினம் *
<input type="text" value="9488781610"/>	<input type="radio"/> Male <input type="radio"/> Female <input type="radio"/> Transgender
Date of birth / பிறந்த தேதி *	Age / வயது
<input type="text"/>	<input type="text"/>
Upload document(Evidence of Age Proof) / வயதுக்கான சான்று ஆவணம் பதிவேற்றவும் (ஏதேனும் ஒன்று) *	Document / ஆவணம் *
<input type="text" value="Select"/>	<input type="button" value="Choose File"/> <input type="text" value="No file chosen"/>
	Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)
Blood Group / இரத்த வகை *	Marital Status / திருமண நிலை *
<input type="text" value="Select"/>	<input type="text"/>

Step 10: Enter **Address details**

- (i) Permanent Address / நிரந்தர முகவரி
 - a. Enter **House / Door No.** / கதவு எண்
 - b. Enter Address Line 1**
 - c. Enter **முகவரி 1 (தமிழில்)**
 - d. Enter Address Line 2**
 - e. Enter **முகவரி 2 (தமிழில்)**
 - f. Select **State** / மாநிலம்
 - g. Select **District** / மாவட்டம்
 - h. Select **Taluk** / வட்டம்
 - i. Enter **Pincode** / அஞ்சல் குறியீடு
- (ii) Present Address / தற்போதைய முகவரி
 - a. If Present Address is Same as Permanent Address, then click on **same as Permanent Address** otherwise fillup below fields
 - b. Enter **House / Door No.** / கதவு எண்
 - c. Enter Address Line 1**
 - d. Enter **முகவரி 1 (தமிழில்)**
 - e. Enter Address Line 2**
 - f. Enter **முகவரி 2 (தமிழில்)**
 - g. Select **State** / மாநிலம்
 - h. Select **District** / மாவட்டம்
 - i. Select **Taluk** / வட்டம்
 - j. Enter **Pincode** / அஞ்சல் குறியீடு

Step 11: Click on **Next** button



Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1

Personal Details

தனிப்பட்ட விவரங்கள்

2

Address

முகவரி

3

MSO / Worker Details

வேலை விவரங்கள்

4

Bank Details

வங்கி விவரங்கள்

5

Other Details

மற்ற விவரங்கள்

Address Details

(Press ctrl+g together for Tamil Typing)

Permanent Address / நிரந்தர முகவரி

House / Door No. / கதவு எண் *

Address Line 1 *

Address Line 2 *

State / மாநிலம் *

Taluk / வட்டம் *

முகவரி 1 (தமிழில்) *

முகவரி 2 (தமிழில்) *

District / மாவட்டம் *

Pincode / அஞ்சல் குறியீடு *

Present Address / தற்போதைய முகவரி

Same as Permanent Address

House / Door No. / கதவு எண் *

Address Line 1 *

Address Line 2 *

State / மாநிலம் *

Taluk / வட்டம் *

முகவரி 1 (தமிழில்) *

முகவரி 2 (தமிழில்) *

District / மாவட்டம் *

Pincode / அஞ்சல் குறியீடு *

Previous

Next

Step 12: Enter MSO / Worker Details

(i)

MSO Details

- Select **MSO / ஆபரேட்டர் விவரங்கள்**
- Enter **MSO Reg.no / பதிவு எண்**
- Enter **No.of Subscriber / சந்தாதாரர்**
- Upload **MSO Letter / Bill Copy**

e. If you want to add multiple MSO details, then click on **Add more** button

Note:

- ❖ If No.of Subscriber is 1 to 499, you can add one worker details
- ❖ If No.of Subscriber is 500 to 999, you can add two worker details
- ❖ If No.of Subscriber is 1000 and above, you can add three worker details

(ii) Worker Details

- a. Enter **Worker Name/தொழிலாளி பெயர்**
- b. Enter **Worker Mobile No / தொழிலாளி மொபைல் எண்**

(iii) Postal License Details

- a. Enter **Area name**
- b. Enter **Postal License no**
- c. Select **Postal license validity**
- d. Select **Postal Fileupload**
- e. If you want to add multiple Postal License Details, then click on **Add more** button

Step 13: Click on **Next** button



Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1

Personal Details

தனிப்பட்ட விவரங்கள்

2

Address

முகவரி

3

MSO / Worker Details

வேலை விவரங்கள்

4

Bank Details

வங்கி விவரங்கள்

5

Other Details

மற்ற விவரங்கள்

MSO / Worker Details

MSO Details

MSO / ஆபரேட்டர் விவரங்கள்	MSO Reg.no / பதிவு எண்	No.of Subscriber / சந்தாதாரர்	MSO Letter / Bill Copy	+ Add more
Select		10000	Choose File N...sen	
Total		10000		

Worker Details

Worker Name/தொழிலாளி பெயர்	Worker Mobile No / தொழிலாளி மொபைல் எண்

Postal License Details

Area name	Postal License no	Postal license validity	Postal Fileupload	+ Add more
			Choose File No f...osen	

Previous

Next

Step 14: Enter Bank Details

- Select **Bank Name** / வங்கியின் பெயர்
- Enter **Branch Name** / கிளையின் பெயர்
- Enter **Account Number** / கணக்கு எண்
- Re-Enter **Account Number** / கணக்கு எண்
- Enter **IFSC Code** / IFSC குறியீடு
- Upload **Bank passbook front page** / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றம் செய்யவும்

Step 15: Click on **Next** button



Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1 Personal Details
தனிப்பட்ட விவரங்கள்

2 Address
முகவரி

3 MSO / Worker Details
வேலை விவரங்கள்

4 Bank Details
வங்கி விவரங்கள்

5 Other Details
மற்ற விவரங்கள்

Bank Details

Bank Name / வங்கியின் பெயர் *

Branch Name / கிளையின் பெயர் *

Account Number / கணக்கு எண் *

Re-Enter Account Number / கணக்கு எண் *

IFSC Code / IFSC குறியீடு *

Upload Bank passbook front page / வங்கி கணக்கு
பத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றம் செய்யவும் *
Choose File No file chosen

Note: (தரப்படும் 500x500 பைக்சல்கள் jpeg, jpg, png, pdf முறையில்
பதிவேற்றம் செய்யலாம்)

Step 15: Enter Other details

- (i) Particulars of the family members / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்
- Enter **Name** / பெயர்
 - Select **Gender** / பாலினம்
 - Select **Date of Birth** / பிறந்த தேதி
 - Select **Relationship** / உறவுமுறை
 - Select **Martial Status** / திருமண நிலை

Note:

- ❖ If you want to add multiple family members, click on **Add more** button
- ❖ If you want to delete data, click on **Delete** button

(ii) Nominees Details (நியமனதாரரின் விவரம்)

- Enter **Name** / பெயர்


- b. Enter **Door no** / கதவு எண்
- c. Enter **Address line1** / முகவரி 1
- d. Enter **Address line2** / முகவரி 2
- e. Select **State** / மாநிலம்
- f. Select **District** / மாவட்டம்
- g. Select **Taluk** / வட்டம்
- h. Enter **Pincode** / அஞ்சல் குறியீடு
- i. Select **Relationship** / உறவுமுறை
- j. Select **Date of Birth** / பிறந்த தேதி
- k. Enter **Percentage of amount** / தொகையின் சதவீதம்
- l. Select **ID Proof** / அடையாளச் சான்று

Note:

- ❖ If you want to add multiple family members, click on **Add more** button
- ❖ If you want to delete data, click on **Delete** button
 - (iii) Upload **Worker Photo** / தொழிலாளியின் புகைப்படம்
 - (iv) Upload **Worker signature or left hand thumb impression** / தொழிலாளியின் கையெப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை
 - (v) Upload **Aadhaar Card Proof** / ஆதார் அட்டை நகல்
 - (vi) Upload **Ration card (upload)** / குடும்ப அட்டை (பதிவேற்றவும்)
 - (vii) Enter **Pancard no**
 - (viii) Upload **Pan Copy**
 - (ix) Enter **GST no**

(x) Upload **GST Copy**

Step 16: Click on **Next** button

 Tamil Nadu Cable TV Operators & Workers Welfare Board.

Home Application Clarification Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1 Personal Details
தனிப்பட்ட விவரங்கள்

2 Address
முகவரி

3 MSO / Worker Details
வேலை விவரங்கள்

4 Bank Details
வங்கி விவரங்கள்

5 Other Details
மற்ற விவரங்கள்

Other Details

Particulars of the family members / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் (அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விடுதல் இன்றி ஏற்றவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வயதின் அடிப்படையிலேயே படிப்பு மற்றும் திருமணத்திற்கான தொகை பெறப்படுகிறது. ஆகையால் பிறந்த தேதியை மனுவில் சரியாக குறிப்பிட வேண்டும்.)

Gender / பாலினம்	Date of Birth / பிறந்த தேதி	Relationship / உறவுமுறை	Marital Status / திருமண நிலை	+ Add more
Select	<input type="text"/>	Select	Select	<input type="button" value="Add more"/>

Nominees Details (நியமனதாரரின் விவரம்)

Door no / கதவு எண்	Address line1 / முகவரி 1	Address line2 / முகவரி 2	State / மாநிலம்	District / மாவட்டம்
<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	Select	Select

Worker Photo / தொழிலாளியின் புகைப்படம் *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

Worker signature or left hand thumb impression / தொழிலாளியின் கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் ரேகை *

Choose File No file chosen

Note: (தாங்கள் 100 KB க்குள் உள்ள jpeg, jpg, png முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல் *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

Ration card (upload) / குடும்ப அட்டை (பதிவேற்றவும்) *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

Pan card no

Pan Copy

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

GST no


GST Copy

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

Step 17: Verify your data in **Confirmation page**

Note: If you want to Edit the data Click on **Previous** button



Tamil Nadu Cable TV Operators
& Workers Welfare Board.

Home Application Clarification Logout

Application Confirmation / விண்ணப்ப உறுதிப்படுத்தல்

Personal Details / தனிப்பட்ட விவரங்கள்

Name of the Operator / ஆபரேட்டரின் பெயர்	- Sakthi / சக்தி
Aadhaar No / ஆதார் எண்	- *****1111
Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல்	- View
Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை	- Husband / கணவர்
Name of the Father / Husband / தந்தை / கணவரின் பெயர்	- shiva / ஷிவா
Mobile Number / தொலைபேசி எண்	- 9488781610
Gender / பாலினம்	- Female
Date of birth / பிறந்த தேதி	- 13-07-1995
Age / வயது	- 28
Upload document(Evidence of Age Proof) / வயதுக்கான சான்று ஆவணம் பதிவேற்றவும் (ஏதேனும் ஒன்று)	- Birth Certificate / பிறப்புச் சான்றிதழ்
Document / ஆவணம் (Original/அசல்)	- View
Marital Status / திருமண நிலை	- Married / திருமணமானவர்
Blood Group	- B-ve

Address Details / முகவரி விவரங்கள்

Permanent Address / நிரந்தர முகவரி

House / Door No. / கதவு எண்	- 121A
Address Line 1 / முகவரி 1	- 1 st street / முதல் தெரு
Address Line 2 / முகவரி 2	- Azad Nager / ஆசாத் நஹீர்
State / மாநிலம்	- Tamil Nadu
District / மாவட்டம்	- Chennai
Taluk / வட்டம்	- Ayanavaram
Pincode / அஞ்சல் குறியீடு	- 654321

Present Address / தற்போதைய முகவரி

House / Door No. / கதவு எண்	- 121A
Address Line 1 / தெரு முகவரி	- 1 st street / முதல் தெரு
Address Line 2 / தெரு முகவரி	- Azad Nager / ஆசாத் நஹீர்
State / மாநிலம்	- Tamil Nadu
District / மாவட்டம்	- Chennai
Taluk / வட்டம்	- Ayanavaram
Pincode / அஞ்சல் குறியீடு	- 654321



MSO & Worker DETAILS / MSO & Worker விவரங்கள்

MSO details

S.No	MSO / ஆபரேட்டர் விவரங்கள்	MSO Reg.no / பதிவு எண்	No.of Subscriber / சந்தாதாரர்களின் எண்ணிக்கை	MSO Letter / MSO கடிதம்
1	TACTV	121	100	View
2	SCV	122	400	View
3	sample	123	500	View

Worker details

S.No	Worker Name/தொழிலாளி பெயர்	Worker Mobile No / தொழிலாளி மொபைல் எண்
1	Aadhi	9488781610
2	shiva	8754073990
3	Madhu	9488781611

Postal details

S.No	Area name/பகுதியின் பெயர்	Postal License no/அஞ்சல் உரிமம் எண்	Postal license validity/அஞ்சல் உரிமம் தேதி	Postal Licenseupload/அஞ்சல் கோப்பு பதிவேற்றம்
1	Area	131	08-January-2024	View
2	Area 2	132	30-January-2024	View
3	Area 3	133	27-February-2024	View

Bank Details / வங்கி விவரங்கள்

Bank Name / வங்கியின் பெயர்	- STATE BANK OF INDIA
Branch Name / கிளையின் பெயர்	- Kuzhithurai
Account Number / கணக்கு எண்	- 12345
IFSC Code / IFSC குறியீடு	- 12345678901
Upload Bank passbook front page / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றம் செய்யவும் (Original/அசல்)	- View

Step 18: accept the **Declaration** and Click on **Submit & Pay** button

Other Details / மற்ற விவரங்கள்

Particulars of the family members / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்

Name / பெயர்	Gender / பாலினம்	Date of Birth / பிறந்த தேதி	Relationship / உறவுமுறை	Martial Status / திருமண நிலை
Shiva	Female	01-01-2024	Wife	Married
Madhu	Female	12-05-2008	Daughter	Single
Jeni	Female	08-03-2001	Daughter	Single
sankari	Female	31-01-2000	Daughter	Married
Murugan	Male	03-02-2009	Son	Single
Krishna	Male	07-04-2012	Son	Single
Bavi	Female	20-07-2006	Daughter	Single

Nominees Details (நியமனாதாரரின் விவரம்)

Sl.No	Name / பெயர்	Door no / கதவு எண்	Address line1 / முகவரி 1	Address line2 / முகவரி 2	State / மாநிலம்	District / மாவட்டம்	Taluk / வட்டம்	Pincode / அஞ்சல் கு
1	Sai	121A	Address line1	Address line2	Tamil Nadu	Chennai	Ambattur	653423

Operator Photo / ஆபரேட்டரின் புகைப்படம்

Operator Signature / ஆபரேட்டரின் கையெழுத்து

Ration Copy - [View](#)

Pancard no - 11111

Pan Copy - [View](#)

GST no - 11

GST Copy - [View](#)

Membership Fee (Rs.) - 200/-

Declaration by the applicant / விண்ணப்பதாரரின் உறுதிமொழி

* I declare that I am not registered as a member in any other Welfare board orboards constituted by the government of Tamilnadu for under government schemes /நான் வேறு எந்த நல வாரியம் அல்லது தமிழக அரசால் அமைக்கப்பட்ட வாரியங்களில் அல்லது வேறு எந்த அரசாங்க திட்டத்தின் கீழும் உறுப்பினராகப்பதிவு செய்யப்படவில்லைஎன்று உறுதியளிக்கிறேன்.

* Any false declaration / certification will entail legal action.
எந்தவொரு தவறான உறுதிமொழி / சான்றளிப்பு, பதிவு ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை உட்படுத்தப்படும் என அறிவேன்.

[Previous](#) [Submit & Pay](#)

Note: If you want to **Edit** details, Click on **Previous** button

Step 19: Then page redirected to Payment page

Step 20: Select **bank** & Click on **Pay**

WORLDLINE

Tamilnadu Cable TV O...
Txn. Ref. ID: TEST76
₹1.00

i Your information is secured using industry standard encryption

Netbanking 9488781610

ALL BANKS

TEST BANK

Pay ₹1.00

Step 21: Select **Bank** and Click on **Pay now** button

Tamilnadu Cable TV Operators and workers welfare b

Net Banking

Select Bank and Proceed

Select Bank :

--Select--

PAY NOW

[Cancel](#)



Powered by
WORLDLINE

Your transaction is processed through a secure 2048 bit https internet connection based on secure socket layer technology. For security purposes, your following details have been logged.

IP address 106.211.252.82 and access time Mon Mar 04 17:47:36 IST 2024.

Step 22: Enter **Customer id** and **Transaction Password**

Step 23: Click on **Submit** button

WORLDLINE

TPSL BANKING SYSTEM



Click here to login into the system

Customer ID :


Transaction Password :


Submit

Cancel

© 2024 Ingenico ePayments India Pvt. Ltd. (a Worldline brand) All Rights Reserved

Step 24: Click on **Submit** button




WORLDLINE 

TPSSL BANKING SYSTEM

Click here to confirm your transaction

Transaction Amount	:	<input type="text" value="1.00"/>
Customer ID	:	<input type="text" value="test"/>
Transaction Confirmation Password	:	<input type="password" value="****"/>

Step 25: After payment, getting success message




Tamil Nadu Cable TV Operators
& Workers Welfare Board.

Home Application Clarification Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

"Thank You! Your membership registration payment has been successfully received.
Your Application Reference No is TNCTVWC0032."




Note:

- (i) Then Tashildar Approve that Application and Forward it to deputy collector
- (ii) Deputy Collector Approve the Application and Forward it to Member secretary
- (iii) Member secretary Finally Approve the Application

(iv) After Approving, User Name & Password received on your Registered Mobile number


2. How to Download Receipt?

Step 1: Click on **Return to View**



Step 2: On bottom of the page, have Payment details

Step 3: Click on **Download** button



**TAMILNADU CABLE TV OPERATORS & WORKERS
WELFARE BOARD.**

(A Government of Tamil Nadu Undertaking)
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building,
Anna Salai(Mount Road), Chennai- 600 002,
PHONE NO.044-28432911 FAX: 044-28432913
Email: contact@tnctvwb.in

RECEIPT

Receipt No.TNCTVW28

Date : 04-Mar-2024

Reference No : 255213278


Received with thanks from **Sakthi** a sum of **Rs. 1 (Rupees ONE ONLY)** by *Cash/DB/Online*
Payment towards **Membership Fee.**

Rs.1

This is a system generated output and requires no signature.

2.1. How to Reply for a Clarification?

Step 1: Click on **Clarification**



The screenshot shows the 'Cable TV Operator Application form' interface. A blue arrow points to the 'Clarification' tab in the top navigation bar. The main content area is divided into two sections: 'Application Details / விண்ணப்ப விவரங்கள்' and 'Personal Details / தனிப்பட்ட விவரங்கள்'.


Application Details / விண்ணப்ப விவரங்கள்

Application No	- TNCTVWC0032
Application Date	- 04-03-2024

Personal Details / தனிப்பட்ட விவரங்கள்

Name of the Operator / ஆபரேட்டரின் பெயர்	- Sakthi / சக்தி
Aadhaar No / ஆதார் எண்	- *****1111
Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல்	- View
Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை	- Husband / கணவர்
Name of the Father / Husband / தந்தை / கணவரின் பெயர்	- shiva / ஷிவா

Step 2: Clarification details will listed



The screenshot shows the 'Cable TV Operator Application form' interface with the 'Clarification' tab selected. A table lists the clarification details.

Application Status	Applied Date	Appl Code	Mobile No	Application is with	Remarks
Clarification	04-03-2024	TNCTVWC0032	9488781610	Cable Tv Operator	Clarification needed

Step 3: Click on **Application**

Tamil Nadu Cable TV Operators & Workers Welfare Board.

Application Clarification Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

Application Status	Applied Date	Appl Code	Mobile No	Application is with	Remarks
Clarification	04-03-2024	TNCTVWC0032	9488781610	Cable TV Operator	Clarification needed

Step 4: Update details and Click on **Submit** button

Tamil Nadu Cable TV Operators & Workers Welfare Board.

Application Clarification Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

- 1 Personal Details தனிப்பட்ட விவரங்கள்
- 2 Address முகவரி
- 3 MSO / Worker Details வேலை விவரங்கள்
- 4 Bank Details வங்கி விவரங்கள்
- 5 Other Details மற்ற விவரங்கள்

Basic Details
(Press ctrl+g together for Tamil Typing)

Name of the Operator * ஆபரேட்டரின் பெயர் (தமிழில்) *
Sakthi சக்தி

Aadhaar No / ஆதார் எண்*
111111111111

Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை*
Husband / கணவர்

Name of the Father / Husband * தந்தை / கணவரின் பெயர் (தமிழில்)*
shiva விவா

Mobile Number / தொலைபேசி எண்
9488781610

Gender / பாலினம் *
 Male Female Transgender

Date of birth / பிறந்த தேதி *
13-07-1995

Age / வயது
28

Upload document(Evidence of Age Proof) / வயதுக்கான சான்று ஆவணம் பதிவேற்றவும் (ஏதேனும் ஒன்று)*
Birth Certificate / பிறப்புச் சான்றிதழ்
Choose File No file chosen
Note: (தரங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)
View

Blood Group / இரத்த வகை *
B-ve

Marital Status / திருமண நிலை *
Married / திருமணமானவர்

Next



Application

Clarification

Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1

Personal Details

தனிப்பட்ட விவரங்கள்

2

Address

முகவரி

3

MSO / Worker Details

வேலை விவரங்கள்

4

Bank Details

வங்கி விவரங்கள்

5

Other Details

மற்ற விவரங்கள்

Address Details

(Press ctrl+g together for Tamil Typing)

Permanent Address / நிரந்தர முகவரி

House / Door No. / கதவு எண் *

121A

Address Line 1 *

1 st street

Address Line 2 *

Azad Nager

State / மாநிலம் *

Tamil Nadu

Taluk / வட்டம் *

Ayanavaram

முகவரி 1 (தமிழில்) *

முதல் தெரு

முகவரி 2 (தமிழில்) *

ஆசாத் நவீர்

District / மாவட்டம் *

Chennai / சென்னை

Pincode / அஞ்சல் குறியீடு *

654321

Present Address / தற்போதைய முகவரி

Same as Permanent Address

House / Door No. / கதவு எண் *

121A

Address Line 1 *

1 st street

Address Line 2 *

Azad Nager

State / மாநிலம் *

Tamil Nadu

Taluk / வட்டம் *

Ayanavaram

முகவரி 1 (தமிழில்) *

முதல் தெரு

முகவரி 2 (தமிழில்) *

ஆசாத் நவீர்

District / மாவட்டம் *

Chennai / சென்னை

Pincode / அஞ்சல் குறியீடு *

654321

Previous

Next





Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1 Personal Details
தனிப்பட்ட விவரங்கள்

2 Address
முகவரி

3 MSO / Worker Details
வேலை விவரங்கள்

4 Bank Details
வங்கி விவரங்கள்

5 Other Details
மற்ற விவரங்கள்

MSO / Worker Details

MSO Details

MSO / ஆபரேட்டர் விவரங்கள்	MSO Reg.no / பதிவு எண்	No.of Subscriber / சந்தாதாரர்	MSO Letter / Bill Copy	+ Add more
TACTV	121	100	Choose File N... View	Delete
SCV	122	400	Choose File N... View	Delete
sample	123	500	Choose File N... View	Delete
		Total	1000	

Worker Details

Worker Name/தொழிலாளி பெயர்	Worker Mobile No / தொழிலாளி மொபைல் எண்
Aadhi	9488781610
shiva	8754073990
Madhu	9488781611

Postal License Details

Area name	Postal License no	Postal license validity	Postal Fileupload	+ Add more
Area	131	08-01-2024	Choose File N...en View	Delete
Area 2	132	30-01-2024	Choose File N...en View	Delete
Area 3	133	27-02-2024	Choose File N...en View	Delete

Previous Next



Application

Clarification

Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1

Personal Details

தனிப்பட்ட விவரங்கள்

2

Address

முகவரி

3

MSO / Worker Details

வேலை விவரங்கள்

4

Bank Details

வங்கி விவரங்கள்

5

Other Details

மற்ற விவரங்கள்

Bank Details

Bank Name / வங்கியின் பெயர் *

STATE BANK OF INDIA

Branch Name / கிளையின் பெயர் *

Kuzhithurai

Account Number / கணக்கு எண் *

.....

Re-Enter Account Number / கணக்கு எண் *

12345

IFSC Code / IFSC குறியீடு *

12345678901

Upload Bank passbook front page / வங்கி கணக்கு

புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றம் செய்யவும் *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

View

Previous

Next



Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

1

Personal Details

தனிப்பட்ட விவரங்கள்

2

Address

முகவரி

3

MSO / Worker Details

வேலை விவரங்கள்

4

Bank Details

வங்கி விவரங்கள்

5

Other Details

மற்ற விவரங்கள்

Other Details

Particulars of the family members / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் (அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விடுதல் இன்றி ஏற்றவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வயதின் அடிப்படையிலேயே படிப்பு மற்றும் திருமணத்திற்கான தொகை பெறப்படுகிறது. ஆகையால் பிறந்த தேதியை மனுவில் சரியாக குறிப்பிட வேண்டும்.)

Name / பெயர்	Gender / பாலினம்	Date of Birth / பிறந்த தேதி	Relationship / உறவுமுறை	Marital Status / திருமணந்
Shiva	Female	01-01-2024	Wife	Married / திருமணமானவர்
Madhu	Female	12-05-2008	Daughter	Single / திருமணம் ஆகாத
Jeni	Female	08-03-2001	Daughter	Single / திருமணம் ஆகாத
sankari	Female	31-01-2000	Daughter	Married / திருமணமானவர்
Murugan	Male	03-02-2009	Son	Single / திருமணம் ஆகாத
Krishna	Male	07-04-2012	Son	Single / திருமணம் ஆகாத
Bavi	Female	20-07-2006	Daughter	Single / திருமணம் ஆகாத

Nominees Details (நியமனதாரரின் விவரம்)

Name / பெயர்	Door no / கதவு எண்	Address line1 / முகவரி 1	Address line2 / முகவரி 2	State / மாநிலம்	District /
Sai	121A	Address line1	Address line2	Tamil Nadu	Chennai

Worker Photo / தொழிலாளியின் புகைப்படம் *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png முறையில் பதிவேற்றம் செய்யலாம்)



Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல் *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

View

Pancard no

11111

GST no

11

Worker signature or left hand thumb impression /

தொழிலாளியின் கையெழுப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை *

Choose File No file chosen

Note: (தாங்கள் 100 KB க்குள் உள்ள jpeg, jpg, png முறையில் பதிவேற்றம் செய்யலாம்)



Ration card (upload) / குடும்ப அட்டை (பதிவேற்றவும்) *

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

View

Pan Copy

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

View

GST Copy

Choose File No file chosen

Note: (தாங்கள் 500 KB க்குள் உள்ள jpeg, jpg, png, pdf முறையில் பதிவேற்றம் செய்யலாம்)

View

Previous

Next



Application Details / விண்ணப்ப விவரங்கள்

Application No - TNCTVWC0032
Application Date - 04-03-2024

Personal Details / தனிப்பட்ட விவரங்கள்

Name of the Operator / ஆபரேட்டரின் பெயர் - Sakthi / சக்தி
Aadhaar No / ஆதார் எண் - *****1111
Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல் - [View](#)
Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை - Husband / கணவர்
Name of the Father / Husband / தந்தை / கணவரின் பெயர் - shiva / ஷிவா
Mobile Number / தொலைபேசி எண் - 9488781610
Gender / பாலினம் - Female
Date of birth / பிறந்த தேதி - 13-07-1995
Age / வயது - 28
Upload document(Evidence of Age Proof) / வயதுக்கான சான்று ஆவணம் பதிவேற்றவும் (ஏதேனும் ஒன்று) - Birth Certificate / பிறப்புச் சான்றிதழ்
Document / ஆவணம் (Original/அசல்) - [View](#)
Marital Status / திருமண நிலை - Married / திருமணமானவர்
Blood Group - B-ve

Address Details / முகவரி விவரங்கள்

Permanent Address / நிரந்தர முகவரி

House / Door No. / கதவு எண் - 121A
Address Line 1 / முகவரி 1 - 1 st street / முதல் தெரு
Address Line 2 / முகவரி 2 - Azad Nager / ஆசாத் நவீர்
State / மாநிலம் - Tamil Nadu
District / மாவட்டம் - Chennai
Taluk / வட்டம் - Ayanavaram
Pincode / அஞ்சல் குறியீடு - 654321

Present Address / தற்போதைய முகவரி

House / Door No. / கதவு எண் - 121A
Address Line 1 / தெரு முகவரி - 1 st street / முதல் தெரு
Address Line 2 / தெரு முகவரி - Azad Nager / ஆசாத் நவீர்
State / மாநிலம் - Tamil Nadu
District / மாவட்டம் - Chennai
Taluk / வட்டம் - Ayanavaram
Pincode / அஞ்சல் குறியீடு - 654321



Application

Clarification

Logout

MSO & Worker DETAILS / MSO & Worker விவரங்கள்

MSO details

S.No	MSO / ஆபரேட்டர் விவரங்கள்	MSO Reg.no / பதிவு எண்	No.of Subscriber / சந்தாதாரர்களின் எண்ணிக்கை	MSO Letter / MSO கடிதம்
1	TACTV	121	100	View
2	SCV	122	400	View
3	sample	123	500	View

Worker details

S.No	Worker Name/தொழிலாளி பெயர்	Worker Mobile No / தொழிலாளி மொபைல் எண்
1	Aadhi	9488781610
2	shiva	8754073990
3	Madhu	9488781611

Postal details

S.No	Area name/பகுதியின் பெயர்	Postal License no/அஞ்சல் உரிமம் எண்	Postal license validity/அஞ்சல் உரிமம் தேதி	Postal Licenseupload/அஞ்சல் கோப்பு பதிவேற்றம்
1	Area	131	08-January-2024	View
2	Area 2	132	30-January-2024	View
3	Area 3	133	27-February-2024	View

Bank Details / வங்கி விவரங்கள்

Bank Name / வங்கியின் பெயர்	- STATE BANK OF INDIA
Branch Name / கிளையின் பெயர்	- Kuzhithurai
Account Number / கணக்கு எண்	- 12345
IFSC Code / IFSC குறியீடு	- 12345678901
Upload Bank passbook front page / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவேற்றம் செய்யவும் (Original/அசல்)	- View



Application

Clarification

Logout

Other Details / மற்ற விவரங்கள்

Particulars of the family members / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்

Name / பெயர்	Gender / பாலினம்	Date of Birth / பிறந்த தேதி	Relationship / உறவுமுறை	Marital Status / திருமண நிலை
Shiva	Female	01-01-2024	Wife	Married
Madhu	Female	12-05-2008	Daughter	Single
Jeni	Female	08-03-2001	Daughter	Single
sankari	Female	31-01-2000	Daughter	Married
Murugan	Male	03-02-2009	Son	Single
Krishna	Male	07-04-2012	Son	Single
Bavi	Female	20-07-2006	Daughter	Single

Nominees Details (நியமனாரதாரரின் விவரம்)

Sl.No	Name / பெயர்	Door no / கதவு எண்	Address line1 / முகவரி 1	Address line2 / முகவரி 2	State / மாநிலம்	District / மாவட்டம்	Taluk / வட்டம்	Pincode / அஞ்சல் கு
1	Sai	121A	Address line1	Address line2	Tamil Nadu	Chennai	Ambattur	653423

Operator Photo / ஆபரேட்டரின் புகைப்படம்



Operator Signature / ஆபரேட்டரின் கையெழுத்து



Ration Copy

- View

Pancard no

- 11111

Pan Copy

- View

GST no

- 11

GST Copy


- View

Payment Details


Payment Date & time	Payment Status	Receipt No	Transaction Reference No.	Receipt Download
04-03-2024 17:47:00	Paid	TNCTVW28	255213278	Download

[Previous](#)

[Submit](#)



Step 5: After submitting getting success message



Tamil Nadu Cable TV Operators
& Workers Welfare Board.

Application Clarification Logout

Cable TV Operator Application form

Home - Cable TV Operator Application form

Your application has been resubmitted. - TNCTVW

Application Details / விண்ணப்ப விவரங்கள்

Application No	- TNCTVWC0032
Application Date	- 04-03-2024

Personal Details / தனிப்பட்ட விவரங்கள்

Name of the Operator / ஆபரேட்டரின் பெயர்	- Sakthi / சக்தி
Aadhaar No / ஆதார் எண்	- *****1111
Aadhaar Card Proof / ஆதார் அட்டை நகல்	- View
Father / Husband Relation Type / தந்தை / கணவர் உறவு முறை	- Husband / கணவர்

3. How to recover password if forgotten?

Step 1: Click on **Forgot Password**



தமிழ்நாடு கேபிள் ழிஷி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

About Us
Tamil Nadu Government has renamed the Cable TV workers Welfare Board' as'Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board' vide reference G.O. No. 03IT & DS Department (A1) dated 13.01.2024.
This Tamil Nadu Cable TV Operators and Workerswelfare board will provide benefits/ welfare schemes to the Cable TV Operators and Cable TV workers and their family members. The Cable TV Operators and Cable TV workers in Tamil Nadu has to register as a member in this welfare board to utilize the welfare schemes.
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board will significantly help to the Cable TV Operators, Cable TV Workers and their family members as the cable TV industry is in unorganized sector.The welfare activity will be self sustaining based on the contributions from the members.
Across the state, all Cable TVOperators, Cable TV workers have to register to Tamil Nadu Cable TV Operators and Workers welfare board through online. The registration, a separate applications for each welfare scheme to be uploaded in the Tamil Nadu Cable TV Operators and Workerswelfare board website. The Deputy Manager/ Special Tahsildars of TACTV will verify the application and recommend to board based on their eligibility to receive the welfare benefits. Based on the verification and recommendation through online, theMember Secretary of theTamil Nadu Cable TV Operators and Workers welfare board will approve the applications and sanction the relief through RTGS/NEFT directly to the bank account of beneficiary.

Sign In
Your Account

பயனர் பெயர்/Username

கடவுச் சொல்/Password


[Forgot Password ?](#)

Sign In

Not a Member yet? [New Registration](#)

Step 2: Enter **Mobile Number**

Step 3: Click on **Send OTP**



தமிழ்நாடு கேபிள் ழிஷி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

Forgot Password
Your Member Account

Mobile No


கைபேசி எண் / Mobile No.

(உங்கள் கைபேசி எண்ணை) (Please Enter your Mobile No.)

Send OTP


Step 4: Enter **OTP** received on your mobile number

Step 5: Click on **Verify OTP**



The screenshot shows the 'Forget Password' form on the Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board website. The form is titled 'Forget Password' and 'Your Member Account'. It contains a 'Mobile No' field with the number '9488781610'. Below the field, there is a note in Tamil: '(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)' and the instruction 'Please Enter your Mobile Number'. There are two green buttons: 'Send OTP' and 'Verify OTP'. A blue arrow points to the 'Verify OTP' button.


Step 6: Click on **Ok**



The screenshot shows the 'Forget Password' form with a confirmation message. The message is a white box with a green border that says 'tntvwb.demodv.in says OTP Verified Successfully'. There is a green 'OK' button next to the message. A blue arrow points to the 'OK' button. The 'Forget Password' form is still visible in the background, with the 'Mobile No' field containing '9488781610' and the 'Verify OTP' button highlighted.

Step 6: Enter **New Password & Confirm Password**

Step 7: Click on **Update** button



தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

Forgot Password

New Password

Confirm New Password

Update



தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்
Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board
No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002

New password has been updated!

About Us

Tamil Nadu Government has renamed the Cable TV workers Welfare Board' as 'Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board' vide reference G.O. No. 03IT & DS Department (A1) dated 13.01.2024.

This Tamil Nadu Cable TV Operators and Workers welfare board will provide benefits/ welfare schemes to the Cable TV Operators and Cable TV workers and their family members. The Cable TV Operators and Cable TV workers in Tamil Nadu has to register as a member in this welfare board to utilize the welfare schemes.

Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board will significantly help to the Cable TV Operators, Cable TV Workers and their family members as the cable TV industry is in unorganized sector. The welfare activity will be self sustaining based on the contributions from the members.

Across the state, all Cable TV Operators, Cable TV workers have to register to Tamil Nadu Cable TV Operators and Workers welfare board through online. The registration, a separate applications for each welfare scheme to be uploaded in the Tamil Nadu Cable TV Operators and Workers welfare board website. The Deputy Manager/ Special Tahsildars of TACTV will verify the application and recommend to board based on their eligibility to receive the welfare benefits. Based on the verification and

Sign In
Your Account

பயனர் பெயர்/Username

கடவுச் சொல்/Password

[Forgot Password ?](#)

Sign In

4. How to Login as User?

Step 1: Enter **User Name & Password**

Step 2: Click on **Sign In** button



The screenshot displays the website interface for the Tamil Nadu Cable TV Operators and Workers Welfare Board. At the top, there is a logo on the left and the board's name in Tamil and English. Below the name is the address: "No.807, 4th Floor, PT Lee Chengalvarayan Naicker Building Anna Salai (Mount Road), Chennai - 600 002".

The main content area is divided into two columns. The left column contains an "About Us" section with three paragraphs of text. The right column features a "Sign In" section with a blue background. It includes a "Your Account" header, two input fields for "பயனர் பெயர்/Username" and "கடவுச் சொல்/Password", a "Forgot Password?" link, a blue "Sign In" button, and a "Not a Member yet? New" link. A large blue arrow points to the "Sign In" button.